



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்  
பாராளுமன்றம்**

---

**1990 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க,  
மொத்த விற்பனை வரவு வரி  
(நிருத்தச்) சட்டம்**

---

[1990, நவம்பர் மாதம் 29 ஆந் தேதி அந்தாட்சிப்படுத்தப்பட்டது]

**அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது**

---

1990, நவம்பர் மாதம் 30 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த  
மானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது

கொழும்பு அரசாங்க வெளியிட்ட ஓவல்கத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

[1990, நவம்பர் மாதம் 29 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச. வ.—ஒ 69/89

1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச்  
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்  
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுத :—

1. இச்சட்டம், 1990 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. இதனாகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்  
பிடுசெய்யப்படும் 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை  
வரவு வரிச் சட்டத்தின் 5 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு  
திருத்தப்படுகின்றது :—

1981 ஆம் ஆண்  
டின் 69 ஆம்  
இலக்கச் சட்  
டத்தின் 5 ஆம்  
பிரிவைத்  
திருத்துதல்.

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்—

(அ) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியிலுள்ள “கட்டுப்  
பணம் நீங்கலாக, ஆயுட் காப்புறுதி தொடர்பில் பெற்றுக்  
கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக்கொள்ளப்படற்பால  
தான மொத்தத் தொகை;” என்னும் சொற்களுக்குப்  
பதிலாக, “கட்டுப்பணம் நீங்கலாக—

(i) ஆயுட் காப்புறுதி தொடர்பிலும்; அத்துடன்

(ii) வேலைநிறுத்தத்தினால், கலகத்தினால், குடிக் கொந்  
தளிப்பினால் அல்லது பயங்கரவாதச் செயல்களி  
னால் ஆகும் சேதத்துக்கு அல்லது அழிவுக்கு  
எதிரானதும் அத்துடன் வேலைநிறுத்தம், கலகம்,  
குடிக்கொந்தளிப்பு அத்துடன் பயங்கரவாதம்  
என்பவற்றிற்கான அரசாங்க நிதியத்துக்குச்  
செலுத்தப்பட்டதுமான காப்புறுதி தொடர்பிலும்,

பெற்றுக்கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக்கொள்ளப்  
படற்பாலதான மொத்தத்தொகை;” என்னும் சொற்களை  
இடுவதன் மூலமும்; அத்துடன்

(ஆ) அவ்வுட்பிரிவின் (ஊ) என்னும் பந்தியிலுள்ள, “ஆனால்,  
அவ்வங்கியில் வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற்  
கூறின் தொழிற்பாட்டிற்கு ஏற்றிக்கூறப்படற்பாலன  
வான வரவுகளை உள்ளடக்குதலாகாது” என்னும் சொற்  
களுக்குப் பதிலாக,

“ஆனால்—

(i) அத்தகைய வங்கியின் வெளிநாட்டு நாணய வங்கித்  
தொழிற்கூறின் தொழிற்பாட்டிற்கும்; அத்துடன்

(ii) அத்தகைய வங்கியானது, வேறு ஏதேனும் வங்கி  
யுடன் 1989 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது  
அதன்பின்னர் செய்துகொள்ளும் கொடுக்கல் வாங்கல்  
ஏதேனுக்கும்,

ஏற்றிக்கூறப்படற்பாலனவான வரவுகளை உள்ளடக்குதலாகாது” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்; அத்துடன்

(2) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை உடனடுத்து, பின்வரும் உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலமும் :—

“(5) பொருட்களை உற்பத்திசெய்யும் ஏதேனும் தொழிலின் ஏதேனும் காலாண்டுக்கான மொத்த விற்பனை வரவினை நிச்சயப்படுத்துவதில், அத்தகைய தொழிலைக் கொண்டு நடத்துபவரான ஆளினால் அத்தகைய பொருட்கள் தொடர்பில், 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்கீழ் செலுத்தப்பட்டதான உற்பத்தித் தீர்வை ஏதேனுக்கும் சமமான தொகையொன்று கழிக்கப்படுதல் வேண்டும் :

ஆயின், ஏதேனும் காலாண்டுக்காக, அவ்வாறு கழிக்கப்படற்பாலதான தொகை, அத்தகைய தயாரிப்புத் தொழிலைக் கொண்டுநடத்துகையில் ஏதேனும் பொருளின் விற்பனையிலிருந்து, அக்காலாண்டுக்கெனக் கிடைக்கப் பெற்ற அல்லது கிடைக்கப்பெறற்பாலதான தொகையை விஞ்சுகின்றவிடத்து, அவ்வாறு விஞ்சும் தொகையானது அக்காலாண்டினை உடன் அடுத்துறும் காலாண்டுக்கு முன் கொண்டுசெல்லப்படுதல் வேண்டும் என்பதுடன் அந்த அடுத்துறும் காலாண்டுக்கான அத்தொழிலின் மொத்த விற்பனை வரவினை நிச்சயப்படுத்துவதில் கழிக்கப்படற்பாலதாகுதலும் வேண்டும். அத்துடன் அவ்வாறே தொடர்தலும் வேண்டும்.”.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 47 ஆம் பிரிவை மாற்றிச் செய்தல்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 47 ஆம் பிரிவு இத்தால் நீக்கஞ் செய்யப்படுவதுடன் அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது:—

“பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளரால் கழிப்பனவு செய்யப்படுதல்.

47: எவ்வேனும் பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளரினால் பதிவுசெய்யப்பட்ட இன்னொரு உற்பத்தியாளருக்கு, ஏதேனும் காலாண்டின்போது செய்துகொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் ஏதேனும் தொடர்பில் செலுத்தப்பட்ட ஏதேனும் பணத்தொகையானது, முதற்கூறப்பட்ட பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளரால் பொருட்களைத் தயாரிக்கும் அவரது தொழிலில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரியை உள்ளடக்கியதாயிருக்குமிடத்து, அவ்வாறு உள்ளடக்கப்பட்ட மொத்த விற்பனை வரவு வரியானது, முதற்கூறப்பட்ட பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளரினால் உற்பத்திசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனையிலிருந்து எழுபதின் மொத்த விற்பனை வரவு தொடர்பில் முதற்கூறப்பட்ட பதிவு

வரவு வரி (திருத்தச்) சட்டம்

செய்யப்பட்ட உற்பத்தியாளரினால் அக்காலாண்டுக் கெனச் செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரி ஏதேனிலுமிருந்து கழிக்கப்படுதல் வேண்டும் :

ஆயின்—

(அ) அவ்வாறு செலுத்தப்பட்ட பணத்தொகை ஏதேனிலும் உள்ளடக்கப்பட்டதான மொத்த விற்பனை வரவு வரிக்கென—

(i) அத்தொழிலில் பயன்படுத்தப்படும் ஏதேனும் பொறித்தொகுதி, எந்திரத்தொகுதி, இணைப்புகள், வாகனங்கள், கட்டிடங்கள் அல்லது வேறு மூலதனச் சொத்துக்கள் தொடர்பில்;

(ii) விலக்களிப்புச் செய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தித் தொழில் எதனிலும் பயன்படுத்தப்படும் ஏதேனும் பொருள் தொடர்பாக, 1989 ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்கிய ஏதேனும் காலாண்டுக்காக;

(iii) நான்காம் பிரிவின்கீழ், மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளதான ஏதேனும் தொழிலில் பயன்படுத்தப்படும் ஏதேனும் பொருள் தொடர்பில்;

(iv) இரண்டாவதாகக் கூறப்பட்ட பதிவு செய்யப்பட்ட எந்த உற்பத்தியாளருக்கு அத்தகைய பணத்தொகைக் கொடுப்பனவு செய்யப்பட்டதோ அந்த உற்பத்தியாளரிடமிருந்து, 46 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவினால் தேவைப்படுத்தப்பட்டவாறான உறுதிச் சீட்டொன்றை, முதற்கூறப்பட்ட பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர் பெற்றிருந்தாலன்றி;

கூழிப்பனவு எதுவும் செய்யப்படுதலாகாது.

(ஆ) பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளர் ஒருவர் என்றவாறு அவர் பதிவுசெய்யப்படுவதற்கு முன்னர் எவரேனுமானினால் அவ்வாறு செலுத்தப்பட்ட ஏதேனும் பணத்தொகையில் உள்ளடக்கப்பட்டதான மொத்த விற்பனை வரவு வரி ஏதேனும், அத்தகைய பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளர் எந்தக் காலாண்டின்போது மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலாகின்றாரோ அந்தக் காலாண்டிற்கெனச் செலுத்தப்படற்பாலதான, அவரால் உற்பத்தி

செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை  
தொடர்பில் எழுகின்ற மொத்த விற்பனை  
வரவு வரியிலிருந்து கழிப்பனவு ஒன்றாக அனு  
மதிக்கப்படுதல் வேண்டும்; அத்துடன்

(இ) (i) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தொன்  
பதாம் ஆண்டு மார்ச்சு 31 ஆம் தேதி  
யன்று அல்லது அதற்கு முன்னர் முடி  
வடைகின்ற ஏதேனும் காலாண்டுக்கான  
கழிப்பனவுத் தொகையானது, அத்  
தகைய மொத்த விற்பனை வரவு தொடர்  
பில் அக்காலாண்டுக்கான முதற்கூறப்  
பட்ட பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாள  
ரினால் செலுத்தப்படற்பாலதான அத்  
தகைய மொத்த விற்பனை வரவு வரியை  
விஞ்சுகின்றவிடத்து, அத்தகைய மேன்  
மிகை திருப்பிக்கொடுபடலாகாது;  
ஆனால், அக்காலாண்டினை உடன் அடுத்து  
வரும் காலாண்டுக்கென அத்தகைய  
மொத்த விற்பனை வரவு தொடர்பில்,  
அவரால் செலுத்தப்படற்பாலதான  
மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து  
அவ்வாறு எந்தளவுக்குக் கழிக்கப்படக்  
கூடுமோ அந்தளவுக்கும், அத்துடன் அத்  
தகைய மேன்மிகையின் ஏதேனும்  
மிகுதி, அதற்கடுத்துவரும் காலாண்டுக்  
கென அத்தகைய மொத்த விற்பனை வரவு  
தொடர்பில் அவரால் செலுத்தப்படற்  
பாலதான மொத்த விற்பனை வரவு வரி  
யிலிருந்தும், அவ்வாறே தொடர்ந்தும்  
கழிக்கப்படுதலும் வேண்டும்; அத்துடன்

(ii) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தொன்  
பதாம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 1 ஆம்  
தேதியன்று அல்லது அதன் பின்னர்  
தொடங்குகின்ற ஏதேனும் காலாண்டுக்  
கென செலுத்தப்படற்பாலதான கழிப்பன  
வுத் தொகையானது, அத்தகைய மொத்த  
விற்பனை வரவு தொடர்பில் அக்காலாண்  
டுக்காக முதற்கூறப்பட்ட பதிவுசெய்யப்  
பட்ட உற்பத்தியாளரினால் செலுத்தப்படற்  
பாலதான அத்தகைய மொத்த விற்பனை  
வரவு வரியை விஞ்சுகின்றவிடத்து, அத்த  
கைய மேன்மிகையானது, அக்காலாண்  
டினை உடன் அடுத்து வரும் காலாண்டுக்  
கென அத்தகைய மொத்த விற்பனை வரவு  
தொடர்பில் அவரால் செலுத்தப்படற்பால  
தான மொத்த விற்பனை வரவு வரியிலி  
ருந்து, அவ்வாறு எந்தளவுக்குக் கழிக்கப்

படக்கூடுமோ அந்தளவுக்கும்; அத்துடன், அத்தகைய மேன்மிகையின் ஏதேனும் மிகுதி, உடன் அதற்கடுத்துவரும் காலாண்டுக்கென அத்தகைய மொத்த விற்பனை வரவு தொடர்பில் அவரால் செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரியிலிருந்தும், அவ்வாறே தொடர்ந்தும் கழிக்கப்படுதலும் வேண்டும். எந்தக் காலாண்டில் அத்தகைய மேன்மிகை எழு கின்றதோ அந்தக் காலாண்டிலிருந்து கணக்கிடப்படும் நான்காம் காலாண்டுக்கென அத்தகைய மொத்த விற்பனை வரவு தொடர்பில் அவரால் செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து கழிக்கப்பட முடியாதுள்ள அத்தகைய மேன்மிகையின் ஏதேனும் விஞ்சு தொகை, 49 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய திருப்பிக் கொடுக்கப்படுதல் வேண்டும்.”.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 48 ஆம் பிரிவு இத்தால் நீக்கஞ் செய்யப்படுவதுடன் அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :—

“சங்கத் தலைமையித பதிகுச் செலுத்தப்பட்ட மொத்த விற்பனை வரவு வரியின் கழிப்பனவு.

48. பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளர் எவரேனும் பொருட்களை உற்பத்தியெய்யும் அவரது தொழிலில் அத்தகைய உற்பத்தியாளரினால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பில், ஏதேனும் காலாண்டின்போது மொத்த விற்பனை வரவு வரியை 12 ஆம் பிரிவின் கீழ் சுங்கப்பகுதி தலைமையிதபதிகுச் செலுத்தியிருக்குமிடத்து, அத்தகைய மொத்த விற்பனை வரவு வரியானது, அவரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையிலிருந்து எழுகின்ற மொத்த விற்பனை வரவு தொடர்பில் அக்காலாண்டுக்கென அவரால் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து கழிக்கப்படுதல் வேண்டும் :

ஆயின்—

(அ) அவ்வாறு செலுத்தப்பட்ட மொத்த விற்பனை வரவு வரிக்கென—

(i) அத்தொழிலில் பயன்படுத்தப்படும் ஏதேனும் பொறித்தொகுதி, எந்திரத் தொகுதி, இணைப்புக்கள், வாகனங்கள், கட்டிடங்கள் அல்லது வேறு மூலதனச் சொத்துக்கள் தொடர்பில்;

(ii) விலக்களிப்புச் செய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தித் தொழில் ஏதேனிலும் பயன்படுத்தப்படும் ஏதேனும் பொருள்

முதன்மைச் சட்டவாக்கத்தின் 48 ஆம் பிரிவை மாற்றிடு செய்தல்.

தொடர்பாக, 1989 ஏப்பிரல் 1 ஆம்  
தேதிக்கு முன்னர் தொடங்கிய ஏதே  
னும் காலாண்டில்;

(iii) நான்காம் பிரிவின் கீழ், மொத்த விற்பனை  
வரவு வரியிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட  
ுள்ளதான ஏதேனும் தொழிலில் பயன்  
படுத்தப்படும் ஏதேனும் பொருள்  
தொடர்பில்; அல்லது

(iv) அவ்வாறு செலுத்தப்பட்ட மொத்த விற்பனை  
வரவு வரி தொடர்பில் உறுதிச்சீட்  
டொன்றினை சுங்கப்பகுதி பணிப்பாளர்  
தலைமையதிபதியிடமிருந்து அத்தகைய  
பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளர்  
பெற்றிருந்தாலன்றி,

கழிப்பனவு எதுவும் செய்யப்படலாகாது; அத்  
துடன்

(ஆ) (i) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தொன்  
பதாம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று  
அல்லது அதற்கு முன்னர் முடிவடைகின்ற  
ஏதேனும் காலாண்டுக்கான கழிப்பனவுத்  
தொகையானது, அத்தகைய மொத்த விற்பனை  
வரவு தொடர்பில் அக்காலாண்டுக்  
கெனச் செலுத்தப்படற்பாலதான  
மொத்த விற்பனை வரவு வரியின்  
தொகையை விஞ்சுகின்றவிடத்து, அத்  
தகைய மேன்மிகை திருப்பிக்கொடுபட  
லாகாது; ஆனால், அக்காலாண்டினை உடன்  
அடுத்துவரும் காலாண்டுக்கென அத்  
தகைய மொத்த விற்பனை வரவு தொடர்  
பில் அவரால் செலுத்தப்படற்பாலதான  
மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து,  
அவ்வாறு எந்தளவுக்குக் கழிக்கப்படக்  
கூடுமோ அந்தளவுக்கும், அத்துடன் அத்  
தகைய மேன்மிகையின் ஏதேனும் மிகுதி,  
அதற்கடுத்துவரும் காலாண்டுக்கெனச்  
செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை  
வரவு வரியிலிருந்தும், அவ்வாறே  
தொடர்ந்தும் கழிக்கப்படுதலும் வேண்  
டும்; அத்துடன்

(ii) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தொன்  
பதாம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று  
அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற  
ஏதேனும் காலாண்டுக்கான கழிப்பனவுத்  
தொகையானது, அத்தகைய மொத்த விற்பனை  
வரவு தொடர்பில் அக்காலாண்டுக்

கெனச் செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரித்தொகையை விஞ்சுகின்றவிடத்து, அத்தகைய மேன்மிகையானது, அக்காலாண்டினை உடன் அடுத்துவரும் காலாண்டுக்கென அத்தகைய மொத்த விற்பனை வரவு தொடர்பில் அவரால் செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து, அவ்வாறு எந்தளவுக்குக் கழிக்கப்படக்கூடுமோ அந்தளவுக்கும்; அத்துடன், அத்தகைய மேன்மிகையின் ஏதேனும் மிகுதி, அதற்கடுத்துவரும் காலாண்டுக்கென அத்தகைய மொத்த விற்பனை வரவு தொடர்பில் அவரால் செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரியிலிருந்தும் அவ்வாறே தொடர்ந்தும் கழிக்கப்படுதலும் வேண்டும். எந்தக் காலாண்டில் அத்தகைய மேன்மிகை எழுகின்றதோ அந்தக் காலாண்டிலிருந்து கணக்கிடப்படும் நான்காம் காலாண்டுக்கான அத்தகைய மொத்த விற்பனை வரவு தொடர்பில் அவரால் செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து கழிக்கப்பட முடியாதுள்ள அத்தகைய மேன்மிகையின் ஏதேனும் விஞ்சுதொகை, 49 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமையத் திருப்பிக்கொடுக்கப்படுதல் வேண்டும்.”.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 49 ஆம் பிரிவு, அப்பிரிவின் (4அ) என்னும் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தஞ் செய்யப்படுகின்றது :—

முதன்மைச் சட்டவாக்கத்தின் 49 ஆம் பிரிவைத் திருத்துதல்.

(1) “அத்தகைய வழங்குநருக்குச் செலுத்தப்படுதல் வேண்டும்.” எனும் சொற்களுக்குப் பதிலாக “அத்தகைய வழங்குநருக்குச் செலுத்தப்படுதல் வேண்டும்;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(2) அவ்வுட்பிரிவின் முடிவில் பின்வரும் காப்பு வாசகத்தைச் சேர்ப்பதன் மூலமும் :—

“ஆயின், மேற்சொல்லப்பட்ட விதமாக நாணயக்கடிதம் மூலம் அத்தகைய வழங்கல் மேவப்படுதல் உசிதமற்றதாகுமென அல்லது இயலாததாகுமென ஆணையாளர் தலைமையதிபதியின் திருப்பதிக்கு எண்பிக்கப்படுமிடத்து, அத்தகைய பொருளின் தயாரிப்பில் அல்லது உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களுக்கு சார்த்தப்படக்கூடியவாறு வழங்குநரால் செலுத்தப்பட்ட மொத்த விற்பனை வரவு வரியின் அத்தகைய தொகையானது—

(அ) அத்தகைய வழங்கல் இலங்கையிலுள்ள வங்கியொன்றில் திறக்கப்பட்ட நாணயக் கடிதமொன்றின் மூலம், அல்லது அத்தகைய வழங்கலுடன் தொடர்புடையதான அவ்வேற்று மதிகள், ஆணையாளர் தலைமையதிபதியைத் திருப்பிப்படுத்து மளவுக்கு அவரால் தேவைப்படுத்தப்பட்டவாறான அத்த கைய வேறு ஆவணச்சான்றின் மூலம் மேவப்பட்டிருக்கு மாயின்; அத்துடன்

(ஆ) அத்தகைய வழங்கலுடன் தொடர்புடையதான ஏற்றுமதி களின் பெறுமதிக்குரிய வெளிநாட்டுச் செலாவணிக் கொடுப்பனவு கிடைக்கப்பெற்றமை பற்றி, அத்தகைய வெளிநாட்டுச் செலாவணி எந்த வங்கிக்கு அனுப்பப்பட் டதோ அந்த வங்கியினால் சான்றுப்படுத்தப்பட்டிருக்கு மாயின்,

ஆணையாளர் தலைமையதிபதியினால் கொடுப்பனவு செய்யப்படுதல் வேண்டும்.”.

முதன்மைச்  
சட்டவாக்கத்  
தின் 50 ஆம்  
பிரிவைத்  
திருத்துதல்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 50 ஆம் பிரிவு, அதன் உட்பிரிவு (4) இல் பின்வருமாறு இத்தால் திருத்தப்படுகின்றது :—

(1) பந்தி (iii) இல் “ஏதேனும் கீழொப்பந்தம்; அல்லது” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஏதேனும் கீழொப்பந்தம்;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

(2) பந்தி (iv) இல் “ஏதேனும் ஒப்பந்தம்,” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஏதேனும் ஒப்பந்தம்; அல்லது” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(3) பந்தி (iv) ஐ உடனடுத்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன் மூல மும் :—

“(v) சிளிமாப் படச்சுருள்களின் வழங்குகைக்கெனத் தயாரிப் பாளரொருவரினால் செய்யப்படும் ஏதேனும் ஒப்பந்தம்.”.

முதன்மைச்  
சட்டவாக்கத்  
தின் 59 ஆம்  
பிரிவைத்  
திருத்துதல்.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 59 ஆம் பிரிவு, “அதிகாரம்பெற்ற பிரதிநிதி” என்னும் வரைவிலக்கணத்தை உடனடுத்துப் பின்வரும் வரை விலக்கணத்தை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின் றது :—

““வங்கி” என்பது, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, வங் கிச் சட்டத்தின் பொருளுக்குட்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கி ஒன்றெனப் பொருள்படும்;”

ஒவ்வாமை ஏற்  
படும் பட்சத்தில்  
சிங்கள உரை  
மேலோங்கி  
நிற்றல்.

8. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்குமிடையில் ஏதே னும் ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற் றல் வேண்டும்.